

### நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த்-இலிருந்துவரும் 2021 ஆகஸ்ட் 31-க்கான கோவிட்-19 பற்றிய முக்கிய குறிப்புகள்

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,164 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, மூன்று பேர் இறந்துள்ளனர், அத்துடன் இந்த நோய்ப்பரவலின்போது உயிரிழந்த மொத்த உயிர்கள் 96 ஆக உயர்ந்துள்ளன.
- ▶ வயதுவந்தோரின் மக்கள் தொகையில், 67% ஆனோர் தமது முதலாவது தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுள்ளனர். நாம் எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக 70% மற்றும் 80% ஆகிய வீதங்களை அடைய வேண்டும். நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பதால், நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக எங்கள் இலக்கை நெருங்கி வருகிறோம்.
- ▶ எங்கள் தடுப்பூசிக்கான இலக்குகளை அடைவது, நாம் ஒன்றாக முன்னேறவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும், எங்கள் சமூகங்களை முடக்கத்திலிருந்து திறந்து மீண்டும் வேலைக்குச் செல்லவும் எமக்கு உதவும். உங்களது தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
- ▶ பெரும்பாலான புதிய நோய்த்தொற்றாளர்கள், மேற்கு சிட்னி (West Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (South West Sydney) ஆகிய பகுதிகளில்தான் உள்ளனர். உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். கில்ட்ஃபோர்ட் (Guildford), மெரிலேண்ட்ஸ் (Merrylands), ஓபர்ன் (Auburn), கிரீனேக்கர் (Greenacre), பாங்ஸ்டவுன் (Bankstown), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள், மிகவும் கவலைகிடமான பகுதிகளுள் அடங்குகின்றன. இந்தப் பகுதிகளில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதங்களை அதிகரிப்பது மிகவும் முக்கியம்.
- ▶ சிட்னியின் வடமேற்குப் பகுதியில் உள்ள, பார்க்லி சீர்திருத்த மையத்தில் (Parklea Correctional Centre) ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுப்பரவலுக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம். சீர்திருத்த சேவைகளுடன் நெருக்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம், தடுப்பூசியானது படிப்படியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அத்துடன் பணியாளர்கள் மற்றும் கைதிகளை பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் முயற்சிகளை நாங்கள் இரட்டிப்பாக்குவோம்.

- ▶ மேற்கு நியூ சவுத் வேல்ஸ்-இல் 54 புதிய நோய்த்தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர், அத்துடன் தொலைவிலுள்ள மேற்கு நியூ சவுத் வேல்ஸ் (Far West NSW), இல்லவரா ஷோல்ஹேவன் உள்ளூர் சுகாதார மாவட்டம் (Ilawarra Shoalhaven LHD), ஹண்டர் நியூ இங்லண்ட் உள்ளூர் சுகாதார மாவட்டம் (Hunter New England LHD), மத்திய கரையோர உள்ளூர் சுகாதார மாவட்டம் (Central Coast LHD) மற்றும் தெற்கு நியூ சவுத் வேல்ஸ் உள்ளூர் சுகாதார மாவட்டம் (Southern NSW LHD) ஆகிய இடங்களிலும் நோய்த்தொற்றாளர்கள் உள்ளனர். கிராமப்புற நியூ சவுத் வேல்ஸ்-இல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதமானது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
- ▶ நேற்று பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வந்த 130,000-க்கும் அதிகமானோருக்கு நன்றி. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தாலோ, தயவுசெய்து பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம்.
- ▶ பாதிப்புக்குள்ளாகக்கூடிய நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதோடு, எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பணியாற்றிவரும் அனைத்து முன்னரங்குப் பணியாளர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி. இதில் நாம் அனைவரும் ஒருமித்து உள்ளோம், அத்துடன் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். எங்கள் செயல்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியவை.